

இந்திய உயர் ஸ்தானிகராலயம்  
கொழும்பு

\*\*\*\*\*

ஊடக அறிக்கை

\*\*\*\*\*

இந்திய உயர் ஸ்தானிகர் தரணஜித் சிங் சந்து அவர்கள் ஆற்றிய லலித்  
அதுலத்முதலி நினைவுப் பேருரை

**“ இந்தியா - இலங்கை நட்புறவு இயற்கையானது, பரஸ்பரமானது , ஆத்மீகமானது  
மற்றும் நிலைபேறானது ”**

**“என்னை பொறுத்தவரையில் இணைந்திருத்தல் ஒரு தெரிவல்ல; அது வரம். அத்துடன் இணைந்திருத்தல் பலவீனத்தின்  
அறிகுறி அல்ல; அது பலத்தின் ஆயுதம்”**

கொழும்பு BMICH இல் சபை நிறைந்த விருந்தினர்கள் மத்தியில் நேற்று (26 நவம்பர் 2019) இந்திய உயர் ஸ்தானிகர் தரணஜித் சிங் சந்து அவர்கள் லலித் அதுலத்முதலி நினைவு பேருரையினை நிகழ்த்தியிருந்தார். “பகிரப்பட்டதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்துக்கான இலங்கை இந்திய உறவுகள்’ என்ற தலைப்பில் இந்த உரை நிகழ்த்தப்பட்டது. லலித் அதுலத்முதலி அமைப்பு, சுதந்திரத்துக்கான பிரெட்ரிச் நெளமன் அமைப்பு மற்றும், ஜனநாயகத்துக்கும் தலைமைத்துவத்துக்குமான நிலையம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த நினைவுப் பேருரையினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நினைவுப் பேருரை கௌரவ லலித் அதுலத் முதலியின் 83 ஆவது பிறந்தநாள் நினைவு, 26/11 முழுவதும் தாக்குதலின் நினைவுதினம் மற்றும் இந்திய அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்ட நாள்) ஆகியவற்றுக்கு சமாதரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையிலும் உலகளவிலும் பயங்கரவாத தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை “ ஜனநாயக கொண்டாட்டம்” என இங்கு உயர் ஸ்தானிகர் வரையறை செய்திருந்தார். அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை முதலில் சந்தித்த வெளிநாட்டு பிரமுகராக அவர் பதிவாகியுள்ளார். இலங்கை ஜனாதிபதி இவ்வாறு இறுதியில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் விஜயம் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார். ஜனாதிபதி தனது முதலாவது விஜயத்துக்காக இந்தியாவை தெரிவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத்தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனவும் உயர் ஸ்தானிகரால் நினைவூட்டப்பட்டிருந்தது. இந்த சகல உயர்மட்ட உறவுகள் விஜயங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மிகவும் நெருக்கமான பிணைப்பினை சுட்டிக்காட்டுகின்றன.

பிராந்தியமோ அல்லது உலகமோ குழப்பத்தில் இருக்கும் நிலையில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது ஆகவே தேசியபாதுகாப்பு என்பது தமது சொந்த எல்லைகளை பௌதீக ரீதியாக பாதுகாப்பதற்கு அப்பாற்பட்டது எனவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிடுகிறார்.

இணையத்தளம் மற்றும் சைபர் இடைவெளி என்ற இன்றைய யுகத்தில் சிந்தனைகளும் கொள்கைகளும் ஒரு மௌசை( Mouse) அழுத்துவதன் மூலம் சமநேரத்தில் எல்லைகளுக்கு அப்பால் பயணிக்கின்றது. ஜிஹாதி சிந்தனையை உருவாக்கும் தரப்பினரை முடக்குவதன் அவசியம் குறித்தும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பங்குடமை ஆகியவற்றில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டினார். குறித்த விடயங்களில் இலங்கையின் சொந்த தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்தியாவால் மேலும் உதவிகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாற்றம் என்பதே நிலையானது என மேற்கோளிட்டி காட்டிய உயர்ஸ்தானிகர், எமது மக்களுக்காக ஒரு சிறந்த உலகை இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து எவ்வாறு வடிவமைக்க முடியும் என்பதை ஆராய்வதற்காக கடந்த காலங்களுடன் சிறைப்பட்டிருக்காமல் இன்றைய சூழலுக்கேற்ற வகையில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம்குறித்தும், வலியுறுத்தியிருந்தார்.

எதிர்கால இந்திய இலங்கை உறவுகள் குறித்த தனது நோக்கு தொடர்பாக குறிப்பிட்டிருந்த உயர்ஸ்தானிகர், சொந்த மக்களுக்கும் நாட்டுக்கும் இலங்கையும் இந்தியாவும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் அதிகளவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இலங்கையும் இந்தியாவும் புராதனநாடுகளாக இருந்தாலும் அவை இளைஞர்களின் தேசங்களாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே இருக்கும் சாத்தியமான விடயங்களை இருதரப்பிலும் மேலதிக பிணைப்புக்கள், பிரயாணங்கள், மற்றும் சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பு, மேலதிக முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் மெய்ப்பிக்கவேண்டியதன் தேவை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

\*\*\*\*\*

கொழும்பு , 27 நவம்பர் 2019